

## வ/ப சுதோச பாதுகாப்பு மற்றும் பொது (தனியார்) கம்பனி – 2020/2021

### 1. நிதிக்கூற்றுக்கள்

#### 1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வ/ப சுதோச பாதுகாப்பு மற்றும் பொது (தனியார்) கம்பனியின் (“கம்பனி”) 2021 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று, நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்கள் மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2021 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசுக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராஞ்சுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து கம்பனியின் 2021 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று என்பன சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு (எஸ்எஸ்எப்ஆர்எஸ் இற்கான எஸ்எம்எஸ்) இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

#### 1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எஸ்எயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

#### 1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கான இலங்கை நிதி அறிக்கையிடல் நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளக்க கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 நிதிக்கூற்றுக்களிற்கான கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஜயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளக்க கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளக்க கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளக்க கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து

செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கலில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீசிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனியின் அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

- 1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்
- 1.5.1 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை (எஸ்எல்எப்ஆர்எஸ் இற்கான எஸ்எம்எஸ்)

<b>உரிய தொடர்புடன் இணங்காமை</b>	<b>நியமங்களின் முகாமைத்துவத்தின் கருத்துரை</b>	<b>பரிந்துரை</b>
-------------------------------------	--	------------------

(அ) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமத்தின் (எஸ்எல்எப்ஆர்எஸ் இற்கான எஸ்எம்எஸ்) சொத்துக்கள் இழப்பீடு 27.5 மற்றும் 27.7 ஆம் பிரிவின் பிரகாரம் நிறுவனத்தினால் ஒவ்வொரு அறிக்கையிடப்படுகின்ற திகதியின் போதும் சொத்துக்கள் இழப்பீடு ஏற்படக்கூடியமை மதிப்பீடு செய்யப்பட்டதா என உறுதிப்படுத்தப்பட வேண்டியதுடன் அவ்வாறான எந்தவொரு மதிப்பீடும் செய்யப்பட்டிருக்குமாயின் நிறுவனத்தால் சொத்துக்களிலிருந்து அறவிடக்கூடிய பெறுமதி மதிப்பீடு செய்யப்படல் வேண்டும். சொத்துக்களிலிருந்து அறவிடப்பட வேண்டிய பெறுமதி அதன் இழிவுப் பெறுமதியை விட குறைவாயின் நிறுவனத்தால் சொத்துக்களின் இழிவுப் பெறுமதி அதன் அறவிடக்கூடிய பெறுமதி வரை குறைக்கப்படல் வேண்டும். எனினும்,

(i) 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் கேட்டு விலகியிருந்த ஊழியருக்கு செலுத்தப்பட்ட அறவிடல்கள் நிச்சயமற்ற நிலையில் காணப்பட்ட ரூபா 233,191 ஆன சம்பள முற்பண்ம் பெறவேண்டிய மீதியாக நிதிக்கூற்றுக்களில் காணப்பிக்கப்பட்டிருந்தது.

குறிப்பிட்டுக் கொள்கின்றோம். ஊழியர்களிடமிருந்து இந்த பணத்தை அறவிடுவதற்கு எங்களுக்கு வேறு வழிகள் காணப்படவில்லை.

சொத்துக்களிலிருந்து அறவிடக் கூடிய பெறுமதி அதன் இழிவுப் பெறுமதியை விட குறைவான சந்தர்ப்பங்களின் போது இழப்பீட்டிற்காக ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.

(ii) சமர்ப்பிக்கப்பட்ட காலப்பகுப்பாய்வின் பிரகாரம் அறவிடக் கூடிய இயலுமை நிச்சயமற்ற நிலையில் உள்ள கடன்பட்டோர் மீதி ரூபா 13,635,489 ஆகும். எனினும் நிதிக்கூற்றுக்களில் அறவிடமுடியாக கடனுக்கான ஏற்பாடு ரூபா 7,279,541 ஆக இருந்தது.

இவை நீண்ட காலக் கடனாக இருப்பதுடன் இந்த கடனை அறவிடுவதற்காக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. அறவிட முடியாதிருக்குமாயின்

அறவிட முடியாக கடனுக்கான ஏற்பாடு, அறவிடக் கூடிய இயலுமை நிச்சயமற்றதாக வுள்ள கடன்பட்டோர் மீதிக்கு ஒத்ததாக இருந்தல் வேண்டும்.

பணிப்பாளர் சபை  
 அங்கீகாரத்தின் கீழ்  
 அறவிட முடியாக  
 கடனுக்காக ஏற்பாடு  
 செய்வதற்கு  
 தீர்மானிக்கப்பட்டுள்ளது.

(ஆ) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கான கணக்கீட்டு நியமம் (எஸ்எஸ்எப்ஆர்எஸ் இற்கான எஸ்எம்எஸ்) இன் கணக்கீட்டுக் கொள்கை மதிப்பீடு மற்றும் வழக்கள் 10.21 ஆம் பிரிவின் பிரகாரம் நிறுவனத்தால் முன்னைய காலப்பகுதியில் தவறுகள் பிற்போட்டர்தியில் சரிசெய்யப்பட வேண்டியிருந்ததுடன் ஒப்பீட்டு ரீதியாக மீண்டும் தயாரிக்கப்பட்ட பெறுமதி காண்பிக்கப்படல் வேண்டும். எனினும் 2015 ஆம் ஆண்டின் போது ஊழியர்களுக்காக செலுத்தப்பட்ட ரூபா 120,000 ஆன வரவு செலவுத்திட்டக் கொடுப்பனவு, பதவி அணியிலிருந்து கிடைக் கொண்டிய சம்பள முற்பண்மாக நிதிக் கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டதுடன் பிற்போட்டர்தியில் சீராக்குவதற்குப் பதிலாக மீளாய்வாண்டின் இலாபத்தில் சீராக்கப்பட்டிருந்தது.

குறிப்பிட்டுக் கொள்கின்றோம்.

கம்பனியால் முன்னைய காலப் பகுதிகளுக்குரிய தவறுகள் பிற்போட்டர்தியில் சரிசெய்ய வேண்டியிருந்ததுடன் ஒப்பீட்டு ரீதியாக மீண்டும் தயாரித்த பெறுமதி காண்பிக்கப்படல் வேண்டும்.

### 1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

#### கணக்காய்வு அவதானிப்பு

#### முகாமைத்துவத்தின் கருத்துரை

#### பரிந்துரை

(அ) பணிக்கொடை கணிப்பிடும் போது முன்னைய ஆண்டுகளுக்குரிய குறை நிதிஏற்பாடு சீராக்கப்படாமை மற்றும் பணிக்கொடை கணிப்பிடும் போது ஊழியர்களின் சரியான நியமனத் திகதியை கவனத்தில் கொள்ளாமை போன்ற விதயங்களின் காரணமாக பணிக்கொடை ஏற்பாட்டு கணக்கின் மீதி ரூபா 85,300 இனால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.

குறிப்பிட்டுக் கொள்கின்றோம்.

பணிக்கொடை ஏற்பாடு சரியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

(ஆ) மீளாய்வாண்டிற்காக நிலையான வைப்புக்கான வட்டி வருமானம் ரூபா 1,684,120 ஆக இருந்த போதிலும் அது ரூபா 2,062,633 ஆக கணக்கு வைக்கப்பட்டமையின் காரணமாக நிலையான வைப்பு வட்டி வருமானம் ரூபா 378,513 இனால் மிகைக் கணிப்பீடிற்கு உட்பட்டிருந்தது.

நிலையான வைப்பு வட்டி, அட்டுறு அடிப்படைக்குப் பதிலாக காச அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. கணக்கீட்டு வழக்களை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நிலையான வைப்பு வட்டி வருமானம் சரியாக கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.

(இ)	மீளாய்வாண்டிற்காக நிலையான வைப்பு வட்டி வருமானம் ரூபா 416,271 கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	பெறவேண்டிய நிலையான வைப்பு வட்டி அட்டுறு அடிப்படைக்குப் பதிலாக காசு அடிப்படையில் கணக்கு வைக்கப்பட்டுள்ளது. கணக்கீட்டு வழுக்களை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	பெறவேண்டிய நிலையான வைப்பு வட்டி வருமானம் கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.
(ஏ)	நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2021 மார்ச் 31 இல் உள்ளவாறு கடன்பட்டோர் மீதி ரூபா 96,114,292 ஆக இருந்ததுடன், கடன்பட்டோர் காலப் பகுப்பாய்வின் பிரகாரம் அத்திக்தியில் மீதி ரூபா 96,566,065 ஆக இருந்தது. அதன் பிரகாரம் ரூபா 451,773 வேறுபாடு அவதானிக்கப்பட்டது.	இந்த முறைமையில் பிரச்சினை இருந்ததுடன், முறைமைக்குரிய பதவி அணியினரை ஈடுபெடுத்தி முறைமையில் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினை தொடர்பாக கவனம் செலுத்தப்படும்.	நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் கடன்பட்டோர் மீதி கடன்பட்டோர் காலப் பகுப்பாய்வுடன் நேரோத்ததாக இருத்தல் வேண்டும்.
(ஒ)	கடன்பட்டோர், முற்பணம் மற்றும் ஏனைய பெற வேண்டிய தொகைகளை உள்ளடக்கிய மறை மீதியின் காரணமாக மீளாய்வாண்டின் மார்ச் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டிய மீதி ரூபா 235,603 இனால் குறைவாக கணிப்பீடு செய்யப்பட்டிருந்தது.	குறிப்பிட்டுக் கொள்கின்றோம்.	மறை மீதிகள் இணக்கம் செய்யப்படல் வேண்டும்.

### 1.5.3 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகளின்மை

	விடயம்	தொகை ரூபா	வழங்கப்படாத கணக்காய்வுச் சான்றுகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
1	நம்பிக்கை பொறுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய பணம்	1,076,539	பட்டோலைகள், காலப்பகுப்பாய்வு, பட்டியல்கள்	இவை நீண்ட காலமாக நிலுவை மீதியாக இருப்பதுடன் தேவையான சரிசெய்தல்களை மேற்கொள்வதற்காக தேவையான விளக்கமளித்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.	பெறுமதியை உறுதிப்படுத்து வதற்காக எழுத்துமூல சான்றுகள் பேணிச் செல்லப்படல் வேண்டும்.
2.	பதவி அணியினரிடம் இருந்து பெற வேண்டிய பணம்				
i.	பெறவேண்டிய மரண நன்கொடை	1,470,649	பட்டோலைகள், காலப் பகுப்பாய்வு	- மேற்படி -	- மேற்படி -
ii.	விழா முற்பணம்	218,500	- மேற்படி -	- மேற்படி -	- மேற்படி -
3.	முற்பணம் மற்றும் ஏனைய பெற	2,071,657	பட்டோலைகள், காலப்பகுப்பாய்வு	- மேற்படி -	- மேற்படி -

## வேண்டிய சீருடைகள்

4.	கிடைத்த வாடகை முற்பண்ம்				
i.	நாரஹேன்பிட்ட	108,000	விநியோகிக்கப்பட்ட பற்றுச்சீடு	- மேற்படி -	- மேற்படி -
ii.	இரத்மலானை	324,000	- மேற்படி -	- மேற்படி -	- மேற்படி -
5.	கிடைத்த பாதுகாப்பு வைப்பு				
i.	நாரஹேன்பிட்ட	200,000	விநியோகிக்கப்பட்ட பற்றுச்சீடு	- மேற்படி -	- மேற்படி -
ii.	இரத்மலானை	300,000	- மேற்படி -	- மேற்படி -	- மேற்படி -
6.	செலுத்த வேண்டிய சுதாச அலுவலக உதவியாளர் சம்பளம்	2,086,433	பட்டோலை, காலப்பகுப்பாய்வு, சம்பள பதிவேடு	- மேற்படி -	- மேற்படி -
7.	பெறுமதிசேர் வரி கட்டுப்பாட்டுக் கணக்கு - ஆரம்ப மீதி	1,228,754	மீதியை உறுதிப்படுத்து வதற்கான ஆவணங்கள்	- மேற்படி -	- மேற்படி -

### 1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

#### 1.6.1 பெறவேண்டியவைகள்

##### கணக்காய்வு அவதானிப்பு

##### முகாமைத்துவத்தின் கருத்துரை

##### பரிந்துரை

05 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முழுவதும் பெறவேண்டிய ரூபா 13,635,489 ஆன கடன்பட்டோர் மீதி மற்றும் 01 - 05 வருடங்கள் வரையான காலத்தில் பெறவேண்டிய ரூபா 12,244,835 மீதி என்பன அறவிடப்பட்டிருக்கவில்லை.

இந்த மீதியை பதிவழிப்பதற்காக தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அவ்வாறில்லையாயின் பணிப்பாளர் சபை அங்கொரத்துடன் அறவிடமுடியாக கடனுக்காக ஒதுக்கம் செய்யப்படும்.

பெறவேண்டிய தாமதமின்றி வேண்டும்.

மீதியை அறவிடல் அறவிடல் வேண்டும்.

#### 1.6.2 செலுத்த வேண்டியவைகள்

##### கணக்காய்வு அவதானிப்பு

##### முகாமைத்துவத்தின் கருத்துரை

##### பரிந்துரை

2021 மார்ச் 31 இல் உள்ளவாறு கூட்டுறவு மொத்த விற்பனை தாபனத்திற்கு செலுத்த வேண்டிய கட்டிட வாடகை ரூபா 14,892,442 ஆகும். அதில் ரூபா 6,884,848 தொகை 2018 ஆம் ஆண்டிற்கு முன்னென்ற காலத்திற்காக செலுத்த

குறிப்பிட்டுக் கொள்கின்றோம்.

செலுத்த வேண்டிய மீதிகளை தாமதமின்றி தீர்த்து வைத்தல் வேண்டும்.

வேண்டிய வாடகை ஆகும்.

1.7	சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
	சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ)	2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 40(1) ஆம் பிரிவு	கம்பனியால் கணக்காய்வாளர் நியமிக்கப்பட்டிருக்க வில்லை.	உள்ளக கருத்து தெரிவிக்கப்பட வில்லை.	கணக்காய்வாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
(ஆ)	2020 பெப்ரவரி 21 ஆம் திகதிய இலக்கம் 01/2020 என்ற முகாமைத்துவ சேவைகள் சுற்றுறிக்கை	ஆரம்ப நிலையில் உத்தியோகத்தர்களில் ஆட்சேர்ப்புக்களுக்காக எங்களால் பணிப்பாளர் மீளாய்வாண்டின் போது ஆரம்ப நிலையில் 12 ஊழியர்கள் சேர்க்கப்பட்டிருந்ததுடன் சம்பளம், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியமாக ரூபா 1,914,655 தொகை செலுத்தப்பட்டிருந்தது.	இந்த ஆட்சேர்ப்புக்களுக்காக எங்களால் பணிப்பாளர் சபை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.	சுற்றுறிக்கையின் ஏற்பாடுகள் பின்பற்றப்படல் வேண்டும்.
(இ)	2016 ஒக்டோபர் 27 ஆம் திகதிய பீஸை 1/2015(i) ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றுறிக்கையின் 02 ஆம் பிரிவு	உத்தியோகபூர்வ வாகனத்திற்கு உரித்துடைய உத்தியோகத்தருக்கு உத்தியோகபூர்வ வாகனங்களை பயன்படுத்துவதற்கு ரூபா 50,000 மாதாந்த போக்குவரத்து படி பெற்றுக்கொள்வதற்கு மாற்று வழியொன்று இருந்ததுடன், அவ்வாறான உத்தியோகத்தருக்கு சாரதி அல்லது சாரதி படிகள் வழங்கப்படாதிருந்தல் வேண்டும். எனினும், கம்பனியின் இரண்டு உத்தியோகத்தர்களுக்கு சாரதியுடன் மாதாந்தம் ரூபா	குறிப்பிட்டுக் கொள்கின்றோம்.	சுற்றுறிக்கை ஏற்பாடுகளுக்கு இணங்குதல் வேண்டும்.

50,000 மற்றும் ரூபா 30,000  
வீதம் போக்குரத்து படி  
செலுத்தப்பட்டிருந்தது.  
மீளாய்வாண்டில் சாரதியின்  
சம்பளம், ஊழியர் சேமலாப  
நிதியம் மற்றும் ஊழியர்  
நம்பிக்கைப் பொறுப்பு  
நிதியத்திற்காக சம்பளியால்  
ரூபா 839,152  
செலவிடப்பட்டிருந்தது.

- (ஏ) 1958 இன் 15 ஆம் வாழ்க்கைச் செலவுப் படி, குறிப்பிட்டுக் கொள்கின்றோம். சட்டத்தின் ஏற்பாடுகள் பின்பற்றப்படல் வேண்டும்.
- இலக்க ஊழியர் விஷேஷ வாழ்க்கைச் செலவுபடி மற்றும் ஏனைய சட்டத்தின் 47 ஆம் சமமான படிகளின் பிரிவு மற்றும் 1980 உழைப்புக்களாக கவனத்திற் இன் 16 ஆம் இலக்க கொள்ளப்பட வேண்டும். ஊழியர் நம்பிக்கை எனினும் கம்பளியால் ஊழியர் பொறுப்பு நிதிய சேமலாப நிதிய பங்களிப்பு சட்டத்தின் 44 ஆம் ரூபா 671,000 மற்றும் ஊழியர் பிரிவு நம்பிக்கை பொறுப்பு நிதிய பங்களிப்பு ரூபா 100,650 செலுத்தப்பட்டிருக்க வில்லை.
- (ஒ) 2003 யூன் 02 ஆந் திகதிய பீஸ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றுறிக்கை
- (i) 6.5.1 ஆம் பிரிவு கம்பனியின் நிதிக் கூற்றுக்கள் ஏற்றுக்கொள்கின்றோம். கம்பனியின் நிதிக் கூற்றுக்கள் கணக்காண்டு முடிவடைந்து 2023 யூன் 02 ஆம் கூற்றுக்கள் நாட்கஞக்குள் திகதிய பொது குறித்துரைத்த கணக்காய்வாளர் தலைமை முயற்சிகள் சுற்றுறிக்கை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்படல் PED/12 இல் 6.5.1 ஆம் கணக்காய்விற்கா வேண்டும். எனினும் பிரிவில் குறிப்பிடப்பட்ட மீளாய்வாண்டிற்குரிய நிதிக் குறித்துரைத்த கால கூற்றுக்கள் 26 மாத அட்டவணையில் நிதிக் தாமதத்தின் பின்னர் 2023 யூலை 28 ஆம் திகதி கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் வரைவு ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

(ii) 9.2 (ச) பிரிவு	அங்கீரிக்கப்பட்ட எண்ணிக்கை முயற்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.	ஊழியர் பொது திருத்தப்பட்ட எண்ணிக்கை முயற்சிகள் தினைக்களத்தில் தினைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அங்கோரத்திற்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.	ஊழியர் பொது திருத்தப்பட்ட எண்ணிக்கை முயற்சிகள் தினைக்களத்தில் தினைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. அங்கோரத்திற்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.
(iii) 9.3.1 ஆம் பிரிவு	ஒவ்வொரு ஆட்சேர்த்தல் பதவியுயர்வு கம்பனியிடம் காணப்படவில்லை.	பதவிக்குமான மற்றும் நடைமுறை பதவி நடைமுறைகளை தயாரிக்குமாறு மனித வள பிரிவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.	ஆட்சேர்த்தல் மற்றும் பதவியுயர்வு நடைமுறை தயாரிக்கப்பட வேண்டியிருந்த துடன் பொது முயற்சிகள் தினைக்களத்தின் இணக்கப்பாட்டுடன் பணிப்பாளர் சபை மற்றும் உரிய அமைச்சினால் அங்கீரிக்கப்படல் வேண்டும்.

## 1.8 நிதி முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
கம்பனியின் வங்கி கணக்குகளில் 10 மாத காலத்தில் சில சந்தர்ப்பங்களின் போது மேலதிக பற்று நிலைமைக்கு உட்பட்டிருந்ததுடன். வங்கி மேலதிக பற்று மீதி ரூபா 74,111 முதல் ரூபா 14,936,137 ஆக காணப்பட்டது. மீனாய்வாண்டில் மேலதிக பற்றுக்காக செலுத்தப்பட்ட வட்டி ரூபா 400,409 ஆகும்.	குறிப்பிட்டுக் கொள்கின்றோம். ஸங்கா சதேசா லிமிடெட் இடம் இருந்து பாதுகாப்பு கொடுப்பனவுகள் தாமதமடைந்தமை இதற்கு காரணமாக இருந்தது.	காசோலை மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சகல கொடுப்பனவு களிற்கும் வங்கி மீதி போதியளவாக உள்ளதை செலுத்துகின்ற உத்தியோகத்தர் உறுதிப்படுத்த வேண்டியிருந்த துடன் வங்கிக் கணக்கில் மேலதிக பற்று மீதியை தவிர்த்தல் வேண்டும்.

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 3,615,256 இலாபமாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 10,170,623 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 6,555,367 வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிக்கு ஒட்டுமொத்த வருமானம் ரூபா 23,334,432 இனால் குறைவடைந்தமைக்கு பிரதான காரணமாக இருந்தது.

## 3. செயற்பாட்டு மீளாய்வு

### 3.1 முகாமைத்துவ செயற்றிறஞின்மைகள்

	கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ)	கம்பனியின் பாதுகாப்பு சேவை வருமானத்தில் 90 சதவீதம் எங்கா சதோச கம்பனிக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பு சேவை மூலம் பிரதி நிதித்துவப்படுத்தியிருந்தது. எனினும் தனிப்பட்ட வருமான மூலத்தின் அடிப்படையில் செலுத்துதல் கம்பனியின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் பாதகமாக தாக்கமளித்திருந்தது.	எற்றுக்கொள்கின்றோம். எங்களால் முழுமையாக எங்கா சதோச கம்பனியின் அடிப்படையில் தங்கியிருக்கின்றோம். அதனால் எங்களின் சேவைகள் புதிய பங்களிப்பாளர்களுடன் பல்வகைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.	வருமான மூலங்கள் பல்வகைப்படுத்தப்படல் வேண்டும்.
(ஆ)	சேவைக்கு வருகை தருவதை உறுதிப்படுத்தாமல் சம்பளம் மற்றும் படிகளாக ஆறு ஊழியர்களுக்கு ரூபா 949,027 செலுத்தப்பட்டிருந்தது.	குறிப்பிட்டுக் கொள்கின்றோம்.	சம்பளம் மற்றும் படிகளை செலுத்துவதற்காக வேலைக்கு வருகை தருவதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.